

July 12, 2024

BSE Limited Scrip Code: 543401	National Stock Exchange of India Ltd. Trading Symbol: GOCOLORS
---	---

Dear Sir / Madam,

Sub: Newspaper Publication relating to Annual General Meeting

Please find enclosed copies of the newspaper publications giving notice of 14th Annual General Meeting of the Company scheduled to be held on Wednesday, August 07, 2024, published in following newspapers:

- i. Financial Express - July 12, 2024
- ii. Makkal Kural - July 12, 2024

This is for your information and records.

Thanking You,
For **Go Fashion (India) Limited**

Gayathri Venkatesan
Company Secretary & Compliance Officer

HINDUSTAN PETROLEUM CORPORATION LIMITED

(A Maharatna Company)

Regd. Office: Petrol House, 17, Janshree Tatt Road, Churnagala, Mumbai - 400 026
 CIN: L24233MH1952OC008858 Tel: 022-22689000 Extn. 3201/3204
 Email ID: hpcinvestors@hpc.co.in Website: www.hindustanpetroleum.com

TRANSFER OF EQUITY SHARES TO INVESTOR EDUCATION & PROTECTION FUND

Notice is given pursuant to the provisions of the Companies Act, 2013 read with the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2015 (the "Rules") as notified by Ministry of Corporate Affairs, New Delhi. The Rules, inter alia, provide for transfer of all shares in respect of which dividend has remained unclaimed by the shareholders for five years or more to the Investor Education and Protection Fund (IEPF) set up by the Central Government. Accordingly, individual communications (entitled "Letter of Transfer") were sent to the listed email addresses of those shareholders whose shares are liable to be transferred to the IEPF Authority under the Rules as they have not claimed the dividend during the period 2019-20 (F.Y.) and all other dividends declared by the Company for seven consecutive years thereafter. The said Letter of Transfer (LoT) is being re-issued to you for your attention and to enable you to claim the dividend. You are requested to provide the details of all unclaimed dividends including the dividend shares of 2019-20 (F.Y.) (LoT) due for transfer to IEPF Authority on its website: www.iefpf.gov.in/online/transferofequityshare.aspx pages/Unclaimed-Dividend

You are requested to verify and claim the unclaimed dividend for the year 2019-20 (F.Y.) Final which is due for IEPF transfer in the month of October 2024 immediately, but not later than September 27, 2024 before the same is transferred to the IEPF Authority with the underlying shares. Shareholders are also requested to verify their KYC details with the concerned depositories/registry and if they are not in good standing, they should get the same rectified. In case of shareholders who are the registered owners of the unclaimed dividends of other years in their respective folios, it may please be noted that no claim application is received by the Company or the Registrar and Transfer Agents (RTA) by September 27, 2024. The Company shall comply with the requirements set out in the Rules, dematerialize and transfer the underlying shares to the IEPF Authority by following the due process as enumerated in the said Rules which is briefly as under:-

i. In case of shares held in demat mode- By issuance of demat share certificate and transfer the same to IEPF Authority. Upon such transfer, the original share certificate(s) lying with the shareholder(s) shall be voided.

ii. In case of shares held in demat mode- By issuance of instruction to member/s to transfer the shares directly to IEPF Authority.

Kindly note that all future communications in respect of such shares would also be transferred to IEPF Authority. It may be noted that as per the present rules, the shares transferred to IEPF Authority, after being allocated to such shares, if any, can be claimed back from the IEPF Authority after following the procedure as mentioned in the said Rules.

Shareholders are therefore requested to note the aforesaid provisions and submit the claim for unclaimed dividends to Company's RTA, M/s. Link Intime India Pvt. Ltd., Unit: Hindustan Petroleum Corporation Ltd., C-12, 2nd Floor, Vihar Park, Vasant Vihar, New Delhi-110017.
 E-mail: ml_invest@linkintime.com
 Since, SEBI has made update of KYC details under the new scheme, if not already done, through the intermediary, you are requested to update the same, if not already done, through the Depository Participants (Demat shares) / RTA (Physical shares). Update of e-mail address will facilitate receipt of all future communications.

Place: Mumbai Date: July 12, 2024
 For Hindustan Petroleum Corporation Limited
 V. Murai Company Secretary

SUN CITY SYNTHETICS LIMITED

Corporate Identification Number: L1710G(1068)PLC013037
 Registered Office: Sun City Synthetics, Ahmednagar, Near Chikhalthane, Ring Road, Sarsat - 355002, Gujarat, India.
 Tel: +91-84412192677 Website: www.suncitysynthetics.com Email: info@suncitysynthetics.com

Recommendations of the Committee of Independent Directors (C.I.D.) of Sun City Synthetics Limited (Target Company) in relation to the Open Offer ("Offer") made by M/s. Sun City Synthetics ("Acquirer"), to the Public Shareholders of the Target Company ("Shareholders") under Regulation 28(7) of Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011 and other applicable provisions of the SEBI (SAST) Regulations.

Date: Thursday, July 11, 2024

Target Company
 Sun City Synthetics Limited

Details of the Offer pertaining to the Target Company
 Open offer is being made by the Acquirer for acquisition of up to 1,28,56,000 Offer Shares, representing 20.30% of the Voting Share Capital of the Target Company, at an offer price of ₹7.00 per Equity Share. To the Public Shareholders of the Target Company, payable in cash, assuming full takeover of the Target Company. The minimum subscription of aggregating an amount of ₹90,196,360 (approx) in cash.

Names of the Acquirer and Person Acting in Concert with the Acquirer
 Mr. Sunil Mehta
 Mr. Durgar Jalan Member
 1 Dr. Bhabha Sampat Chairman
 2 Bhatnagar Rajendra Member
 3 Rajeshwari Anand Member

Members of the Committee of Independent Directors (C.I.D.)

IDC Member's relationship with the Target Company: Director, Equity shares owned, any other relationship, if any

IDC Member's relationship with the Acquirer: None of the IDC Members hold any contracts, nor have any direct or indirect relationship with the Acquirer.

Trading in the Equity shares/offer securities of the Target Company by IDC Members
 Since the Acquirer is individual, the details of trading in the Equity Shares of the acquirer by IDC Members is not relevant.

Recommendation on the Offer: Based on the review of the Offer Documents submitted by the Manager to the Offer on behalf of the Acquirer, IDC Members believe that the Offer is fair and in the best interests of the Target Company. The Shareholders may independently consider the market performance of the Equity Shares, and take an informed decision on the best of their interests. Further, in view of the fact that the Shareholders should independently review the Offer Document dated Friday, July 05, 2024, including the risk factors described therein before taking a decision in relation to the Offer.

IDC Members have taken into consideration and reviewed the following Offer Documents for making the recommendation:

a) The Public Announcement dated Tuesday, July 16, 2024 (Detailed Public Statement)

b) Detailed Public Statement dated Saturday April 20, 2024, in connection with the Offer, published on behalf of the Acquirer on Monday April 22, 2024, in Financial Express (English Daily) (AN Edition), Janshree Tatt Road (Hindi daily) (AN Edition), and Mumbai Lakshmi (Marathi Daily) (Mumbai Edition) and Financial Express (Gujarati Daily) (South India Edition) (Detailed Public Statement).

c) Draft Letter of Offer dated Wednesday, April 24, 2024, and the SEBI Circular No. SEBI/CFD/POD-2/P/CIR/2023/167 dated October 7, 2023 (SEBI (SAST) Regulations) (Draft Letter of Offer).

d) The Offer price of ₹7.00 per Equity Share of the Target Company and the SEBI Circular No. SEBI/CFD/POD-2/P/CIR/2023/167 dated October 7, 2023 (SEBI (SAST) Regulations).

The Offer price is in terms of Regulation 62(2) of the SEBI (SAST) Regulations. Based on the review of the aforesaid Offer Documents, the IDC Members are of the view that the Offer Price is in the best interests of the Target Company. The offer price is in terms of Regulation 62(2) of the SEBI (SAST) Regulations.

Disclosure of Voting Pattern: These recommendations have been unanimously approved by the IDC Member.

Details of Independent Directors, if any
 None

Any other matter to be highlighted
 None

Terms not defined herein carry the meaning assigned to them in the Letter of Offer dated Friday, July 05, 2024.

To the best of our knowledge and belief, making the proper enquiry, the information contained in or accompanying this statement is, to all material respects, true and correct, reliable and not misleading, whether by omission or commission and it does not include any information required to be disclosed by the Target Company under the SEBI (SAST) Regulations.

For and on behalf of the Committee of Independent Directors
 Sun City Synthetics Ltd. sd/-
 Chairman & Director of the Offer

Place: Mumbai Date: Thursday, July 11, 2024

For Sun City Synthetics Limited
 Sd/-
 Chairman & Director of the Offer

TATA ENTERPRISES LIMITED

Registered Office: 11, Station Road, Jamshedpur, Jharkhand-831007
 Tel: +91 55 2347572 Email: corporate_sec@tataeltds.com Website: www.tataeltds.com
 Corporate Identity No. (CIN): L74210JH1962PLC00700

NOTICE OF THE 61ST ANNUAL GENERAL MEETING AND INFORMATION ON E-VOTING

NOTICE is hereby given that the 61st Annual General Meeting ("AGM" or "Meeting") of the Members of TFE Limited ("the Company") will be held on Friday, August 2, 2024, at 11:30 a.m. (IST) through Video Conferencing ("VC"/Other Audio-Visual Means ("OAVM") to transact the business as set out in the Notice convening the 61st AGM of the Company ("Notice"). In accordance with the General Circular No. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 5, 2020 and subsequent circulars issued in this regard, the listed General Circulars No. 3/2023 dated September 25, 2023 (collectively referred to as "SEBI Circulars") and the Circulars dated May 12, 2020, January 15, 2021, May 13, 2022, January 5, 2023, October 6, 2023 and October 23, 2023, issued by the Securities and Exchange Board of India (collectively referred to as "SEBI Circulars"), the Company has sent the Notice along with the web-link to access the 61st Annual and Annual Accounts of the Company for FY 2023-24 ("Annual Report") on Thursday, July 11, 2024, ONLY through electronic mode, to those Members whose e-mail addresses are registered with the Company/Registrar and Transfer Agent ("RTA") Link Intime India Private Limited/Depository Participants.

The Notice along with the Annual Report is available on the website of the Company at <https://www.tataproducts.com/investors-relation/annual-reports/> and may also be accessed from the relevant section of the website of the Stock Exchanges where the equity shares of the Company are listed i.e. BSE Limited ("BSE") at www.bseindia.com and the National Stock Exchange of India Limited ("NSE") at www.nseindia.com and the same is also available on the website of National Securities Depository Limited ("NSDL") at www.evoting.nsdl.com.

Comprehensive guidance on (a) remote e-Voting before the meeting, (b) joining the Meeting through VCOAVM, (c) e-Voting during the Meeting and (d) registration of email IDs of Members with the Company are available in the "Notes section" to the Notice of the AGM. The same is available on the website of the Company at <https://www.tataproducts.com/investors-relation/ags-notice/>.

In compliance with Section 108 of the Companies Act, 2013 ("Act") read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014, Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations") and General Meetings ("GS-2") issued by the Institute of Company Secretaries of India, read with other applicable circulars of MCA/SEBI, each as amended from time to time, the Company is providing to its Members the facility of remote e-Voting before the AGM as well as during the AGM in respect of the NSDL and holding referred to as mentioned in the Notice. The Company has appointed NSDL to facilitate voting through electronic means.

The detailed instructions for remote e-Voting before the AGM and during the AGM are given in the "Notes section" of the Notice convening the AGM. Members are requested to read the "Notes section" of the Notice carefully.

Remote e-Voting facility will be available during the following period:

a. The remote e-Voting facility will be available during the following period:
 Remote e-Voting start and end time: Monday, July 29, 2024 at 9:00 a.m. (IST).
 Remote e-Voting end time: Thursday, August 1, 2024 at 5:30 p.m. (IST).

The remote e-Voting module will be disabled by NSDL, voting thereafter and Members will not be able to vote through remote e-Voting prior to the AGM beyond the said date and time.

b. The voting rights of the Members shall be in proportion to their share of the paid-up equity share capital of the Company as on Friday, July 26, 2024 ("Cut-Off Date"). Members who are provided with the facility of remote e-Voting during the VCOAVM proceedings at the AGM. Members participating at the AGM, who have not already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members who have cast their vote on resolution(s) by remote e-Voting prior to the AGM will be eligible to participate at the AGM through VCOAVM but shall not be entitled to cast their votes on such resolution(s).

Any shareholder(s) holding shares in physical form or non-individual shareholder who acquires equity shares of the Company and becomes a Member of the Company after the dispatch of the Notice and holding referred to as mentioned in the Notice, who do not have the facility of remote e-Voting as mentioned in the Notice, who do not have already cast their vote on the resolution(s) by remote e-Voting prior to the AGM, will be eligible to exercise their right to vote on such resolution(s) upon announcement by the Chairperson.

Members

